

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

மட்டம் I பரீட்சை - 2026 சனவரி

(104) வணிகச் சூழல்

(Business Environment)

2024-01-25

பிற்பகல்

[02.00 - 5.00]

- பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):

- (1) காலம் : 03 மணித்தியாலங்கள் பக்கங்கள் : 07
- (2) சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும். வினாக்கள் : 06
- (3) வழங்கப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி மூலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.
- (4) ஏதாவது எடுகோள்களை நீங்கள் மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
- (5) செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கச் சோதனை வினாக்கள் தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு வினாவும் ஒரு செயல் வினைச் சொல்லை கொண்டுள்ளது. பரீட்சார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.
- (6) 100 புள்ளிகள்

பகுதி A

நோக்கச் சோதனை வினாக்கள் (OTQs)

(மொத்தம் 40 புள்ளிகள்)

வினா 01

இல. 1.1 தொடக்கம் 1.10 வரையான வினாக்களுக்கு மிகச் சரியான விடையைத் தெரிவு செய்க. தெரிவு செய்யப்பட்ட விடையின் இலக்கத்தை அதற்குரிய வினா இலக்கத்துடன் உமது விடைப் புத்தகத்தில் எழுதுக

1.1 வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனி ஒன்றின் பங்குதாரர்களின் உயர்ந்தபட்ச எண்ணிக்கை :

- (1) 2. (2) 20. (3) 30. (4) 50.

1.2 பின்வருவனவற்றில் நடைமுறைக் கணக்கொன்றின் ஓர் அம்சமாக (feature) அமையாதது எது?

- (1) கணக்கு வைத்திருப்பவரால் வட்டி சம்பாதிக்க முடியும்.
(2) காசோலைகள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
(3) இதனை நிலையியற் கட்டளைகளை மேற்கொள்ளப் பயன்படுத்த முடியும்.
(4) வங்கி மேலதிகப்பற்று வசதிகளுக்கு இது வசதி ஏற்படுத்துகிறது.

1.3 பின்வருவனவற்றில் இலங்கை மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படாத நிறுவனம் எது?

- (1) உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் (2) ஊழியர் சேமலாப நிதியம் (EPF).
(3) ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF). (4) குத்தகைக் கம்பனிகள்.

1.4 பின்வருவனவற்றில் இலங்கையின் பணச் சந்தையில் பயன்படுத்தப்படாத சாதனம் எது?

- | | |
|---------------------------|------------------------|
| (1) திறைசேரி உண்டியல்கள். | (2) வர்த்தகத் தாள்கள். |
| (3) திறைசேரி முறிகள். | (4) மாற்றுண்டியல்கள். |

1.5 பின்வருவனவற்றில் தொழில்முனைவின் (entrepreneurship) முக்கியத்துவத்தை எடுத்தியம்புவது எது?

- | | |
|---------------------------------------|--|
| (1) இது தொழில்வாய்ப்பைக் குறைக்கிறது. | (2) இது புத்தாக்கங்களை ஊக்குவிக்கிறது. |
| (3) இது இறக்குமதியை அதிகரிக்கின்றது. | (4) இது போட்டியை பலவீனப்படுத்துகிறது. |

1.6 பின்வருவனவற்றில் தொடர்பாடல் செயன்முறையின் ஒரு மூலகமாக (element) இருப்பது எது?

- | | |
|-----------------|-----------------------|
| (1) பெறுநர் | (2) பின்னூட்டம் |
| (3) முறை (Mode) | (4) மேற்கூறிய யாவும். |

1.7 பின்வருவனவற்றில் வணிக நெறிமுறைக் கோவை ஒன்றைத் தாபித்து, நடைமுறைப்படுத்துவதன் நன்மை அல்லாதது எது?

- | |
|--|
| (1) தவறான நடத்தையைத் தடுத்தல். |
| (2) வணிகத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்தல். |
| (3) வாடிக்கையாளரின் விசுவாசத்தைக் குறைத்தல். |
| (4) நியாயமற்ற நடைமுறைகளில் ஊக்கம் இழக்கச் செய்தல். |

1.8 உரிமை மாற்றம் பெறுபவரின் பெயர் புறக்குறிப்பாக மாத்திரம் பயன்படுத்தப்பட்டால், அது ஒரு :

- | | |
|--------------------------------|-------------------------------|
| (1) கட்டுப்பாடான புறக்குறிப்பு | (2) விசேட புறக்குறிப்பு |
| (3) வெற்றுப் புறக்குறிப்பு | (4) நிபந்தனைப் புறக்குறிப்பு. |

1.9 வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனி தொடர்பில் பின்வருவனவற்றில் சரியானது எது?

- | |
|---|
| (1) இதனை கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் பட்டியலிட முடியாது. |
| (2) பொதுமக்களுக்குப் பங்குகளை விநியோகிக்க அனுமதிக்கப்படுகிறது. |
| (3) வருடாந்த அறிக்கையை வெளியிடுவது கட்டாயமானதல்ல. |
| (4) உருவாக்கத்திற்கு எவ்வித சட்டத் தேவைப்பாடுகளும் இல்லை. |

1.10 பின்வருவனவற்றில் எது காசோலையொன்று மறுக்கப்படுவதற்கான காரணமாக அமைகிறது?

- | |
|---|
| (1) கணக்கில் காசு இல்லாதிருத்தல். |
| (2) காசோலையை வரைந்தவர் வங்கியிலிருந்து கொடுப்பனவு செய்வதை நிறுத்தும்போது. |
| (3) கணக்கு மூடப்பட்டுள்ளபோது. |
| (4) மேற்கூறிய யாவும். |

கீழே இல 1.11 தொடக்கம் 1.15 வரையில் தரப்பட்டுள்ள கூற்றுக்கள் ஒவ்வொன்றும் சரியானதா அல்லது தவறானதா எனக் குறிப்பிடுக. உங்களது விடைகளை (சரியானது / தவறானது) தரப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் எழுதவும்.

- 1.11 பணச் சந்தை என்பது முற்றிலும் குறுங்கால நிதிகளுக்கான ஒரு சந்தை ஆகும்.
- 1.12 சேவைகள், தொட்டுணரக்கூடிய பொருள்களாகவும் களஞ்சியப்படுத்தக் கூடியவைகளாவும் உள்ளன.
- 1.13 பெண்களின் தொழில்முனைவு (women entrepreneurship) என்பது தொழில்முனைவின் ஒரு பிரதான போக்காக உள்ளது.
- 1.14 நேரடி விநியோகம் ஒன்றில், உற்பத்தியாளரும் நுகர்வோரும் மாத்திரமே விநியோக வழிமுறையில் ஈடுபடுகின்றனர்.
- 1.15 தொழில்முனைவு ஆனது பிரதானமாக இடர்களைத் தவிர்ப்பதையும் புதிய வணிகங்களை உருவாக்காது நிலைத்தன்மையைப் பேணுவதையும் குறிக்கிறது.

இல. 1.16 தொடக்கம் 1.20 வரையான வினாக்களுக்கான விடைகளை, உமது விடைப் புத்தகத்தில் வினா இலக்கத்தைக் குறிப்பிட்டு அதற்கு எதிரே எழுதவும்.

- 1.16 ஒரு முறைசார் அமைப்பு (formal organization) என்பதால் கருதப்படுவது யாதென, உதாரணத்துடன் சுருக்கமாக விபரிக்குக.
- 1.17 நல்ல பணத்தின் இரண்டு (02) பண்புகளைக் (characteristics) குறிப்பிடுக.
- 1.18 உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு (சர்வதேச) வர்த்தகம் ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாட்டைக் குறிப்பிடுக.
- 1.19 ஒரு நிறுவனத்திலுள்ள இரண்டு (02) நாட்டதாரர்களைக் (stakeholders) குறிப்பிடுக.
- 1.20 SME-களின் தோல்வியில் தாக்கம் செலுத்தும் இரண்டு (02) உள்ளகக் காரணிகளைப் பட்டியலிடுக.

(02 புள்ளிகள் வீதம், மொத்தம் 40 புள்ளிகள்)

பகுதி A முடிவு

பகுதி B

(மொத்தம் 40 புள்ளிகள்)

வினா 02

தில்ஷான் மற்றும் கவிந்தி ஆகியோர் காலியில் வசிக்கின்றனர். அவர்கள் அந்தப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் புத்துணர்வான பழச் சாறுகளுக்கு அதிக தேவை இருப்பதை அவதானித்தனர். அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, கடற்கரை அருகே டீ.கே. ஜஸ் பார் என்ற ஒரு சிறிய ஜஸ் பார் இணைத் தொடங்கத் தீர்மானித்தனர். ஆரம்பத்தில், அவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான நிறுவன அமைப்பைப் புரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) டீ.கே. ஜஸ் பார் இணை ஒரு வணிகமாக வகைப்படுத்த முடியுமா என்பதை விபரிக்குக. (03 புள்ளிகள்)
- (b) பின்வரும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு, பங்குடமைக்கும் தனியுடமை வியாபாரத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறிப்பிடுக :
- (i) உரிமை
 - (ii) இலாப, நட்டங்கள்
 - (iii) முகாமை (03 புள்ளிகள்)
- (c) பங்குடமையுடன் ஒப்பிடுகையில் வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனியின் நான்கு (04) அனுசூலங்களைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 03

அனுஷ்கா என்பவர் குருநாகலில் ஒரு சிறிய ஆடைத் தொழிற்சாலையை வைத்திருக்கிறார். அங்கு அவர், உள்நாட்டுச் சந்தைக்கு சாதாரண ஆடைகளை உற்பத்தி செய்கிறார். அவர் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக ஐரோப்பிய சந்தைக்கு ஒரு புதிய பண்டக்குறிப் பெயரில் ஆடைகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறார். அனுஷ்கா இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருள்களில் அதிக முதலீடுகளைச் செய்து வருவதால், தனது வணிகம் நிதி ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் இடர்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறார். எனவே, அனுஷ்கா பல்வேறு வகையான காப்புறுதித் திட்டங்களைப் பரிசீலித்து வருவதுடன் காப்புறுதியானது தனது வணிகத்திற்கு மட்டுமல்லாது பரந்தளவான பொருளாதாரத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) அனுஷ்கா எடுக்கக்கூடிய இரண்டு (02) வெவ்வேறு வகையான காப்புறுதிகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
- (b) இரண்டு (02) காப்புறுதிக் கோட்பாடுகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
- (c) அனுஷ்காவின் வணிகத்திற்கும் அதே போன்று பொருளாதார அபிவிருத்திக்கும் காப்புறுதி ஏன் முக்கியமானது என்பதற்கான மூன்று (03) காரணங்களை விபரிக்குக. (06 புள்ளிகள்)
- (மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 04

தரிந்து என்பவர் இலங்கை மசாலாப் பொருள்கள் ஏற்றுமதிக் கம்பனி ஒன்றின் செயற்பாட்டு முகாமையாளராக உள்ளார். இக்கம்பனி உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கறுவாப்பட்டை மற்றும் மிளகு ஆகியவற்றைக் கொள்வனவு செய்து, அவற்றை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இச்செயன்முறையை பயனுறுதிமிக்க வகையில் கையாள்வதற்கு, கிராமப்புறப் பகுதிகளிலிருந்து துறைமுகத்திற்கு பொருள்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் பற்றி **தரிந்து** திட்டமிட வேண்டும் என்பதுடன் தேவையான இறக்குமதி – ஏற்றுமதி நடைமுறைகளைப் பூர்த்தி செய்யவும், அத்துடன் சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் அந்நியச் செலாவணி ஏற்ற, இறக்கங்கள் போன்ற உலகளாவிய காரணிகள் வணிகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) பயனுறுதிவாய்ந்த ஏற்பாட்டியல் முறைமை தொடர்பில் **தரிந்து** கவனத்திற் கொள்ள வேண்டிய மூன்று (03) காரணிகளைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (b) விநியோக வழிமுறைகளை முறையாக முகாமை செய்யாததால் **தரிந்து** எதிர்கொள்ளக்கூடிய மூன்று (03) பிரதிகூலங்களை விபரிக்குக. (05 புள்ளிகள்)
- (c) “ஒருதலைப்பட்டச் வர்த்தக உடன்படிக்கை” என்பதாற் கருதப்படுவது யாதென விபரிக்குக. (02 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 05

கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனமான (SME) **லங்கா கிராப்ட்** கம்பனியானது, இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுடன் போட்டியிடுவதில் சவால்களை எதிர்கொள்கிறது. வரிச் சலுகைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற அரசாங்கத்தின் கொள்கைகள் அதன் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அதே சமயம், நாட்டதாரர்களின் நம்பிக்கையையும் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியையும் நிலைநிறுத்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குநர்களை நோக்கி, பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்நிறுவனம் உணர்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) இலங்கையில் ஒரு SME ஆக **லங்கா கிராப்ட்** கம்பனியின் செயலாற்றுகையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கான மூன்று (03) வழிமுறைகளைக் (ways) குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (b) அரசாங்கமானது வணிகங்கள் மீது எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதற்கான மூன்று (03) வழிமுறைகளைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- (c) **லங்கா கிராப்ட்** கம்பனி, நாட்டதாரர்களை நோக்கிய அதன் சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய இரண்டு (02) சமூகப் பொறுப்புப் பகுதிகளை விபரிக்குக. (04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

பகுதி C

(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 06

வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனி என்பது 1998 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட ஒரு இலங்கை வேளாண் வணிகக் கம்பனியாகும். இது ஆரம்பத்தில் கறுவாப்பட்டை, மிளகு, மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருள்களை உள்நாட்டு வர்த்தகர்களுக்கு பயிரிட்டு, விற்பனை செய்யும் ஒரு தனியுடமை வியாபாரமாக இருந்தது. பல ஆண்டுகளாக, வணிகம் விரிவடைந்து, அது பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒரு தனியார் கம்பனியாகக் கூட்டிணைக்கப்பட்டது. தற்போது, இக்கம்பனி ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட மசாலாப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. அது கொழும்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருப்பதுடன், காலி மற்றும் கண்டியில் இரண்டு பதப்படுத்தல் நிலையங்களைக் கொண்டிருக்கிறது.

அது வளர்ச்சியைக் காட்டியபோதிலும், வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனி கடந்த தசாப்தத்தில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டது. உலகளாவிய கோவிட்-19 தொற்றானது கப்பற் பாதைகளைச் சீர்குலைத்ததுடன் விநியோகங்களையும் தாமதப்படுத்தி, ஏற்பாட்டியல் செலவுகளையும் அதிகரிக்கச் செய்தது. மிகச் சமீபத்தில், இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது அதிக பணவீக்கம், வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, மற்றும் அடிக்கடி கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றுடன் இணைந்து மேலும் நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கியது. மேலும், காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற வானிலை அமைப்புகள் போன்றவை விவசாய விளைச்சலைப் பாதித்ததுடன், தொடர்ந்து மூலப்பொருள்களைப் பெறுவதிலும் சிரமங்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக உற்பத்திச் செலவு அதிகரித்தது. மேலும், இக்கம்பனியானது இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளின் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

சாதகமான பக்கத்தைப் பொறுத்தவரை, உலகமயமாக்கலும் டிஜிட்டல் வர்த்தகமும் புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டிருந்தன. இதனால் கம்பனி இலத்திரனியல் வர்த்தகத் தளங்கள் வழியாக சர்வதேசக் கொள்வனவாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியது. சேதன மற்றும் நீடித்திருக்கத்தக்க முறையில் உற்பத்தி செய்யப்படும் இலங்கை மசாலாப் பொருள்களுக்கான வெளிநாட்டுத் தேவை அதிகரித்துள்ளது. போட்டித்தன்மையுடன் இருப்பதற்காக, வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனி ஆனது நவீன பொதியிடல், சர்வதேசச் சான்றுகள், மற்றும் சிறு விவசாயிகளுடன் வலுவான உறவுகள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது.

முகாமைக் குழு தற்போது அதன் நீண்ட காலத் தந்திரோபாயத்தை மீளாய்வு செய்து வருகிறது. எதிர்கால விரிவாக்கங்கள் பற்றித் தீர்மானிக்க, அவர்களின் உள்ளகப் பலம் மற்றும் பலவீனங்களையும் வெளிப்புற வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் அவர்கள் பகுப்பாய்வு செய்ய விரும்புகின்றனர். அதே சமயத்தில், உரிய நேர ஏற்றுமதிகளை உறுதி செய்வதில் போக்குவரத்து உட்கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் அதே போன்று இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யத் தேவையான தொழில்முனைவுசார் உந்துதலையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- SWOT பகுப்பாய்வைப் பயன்படுத்தி, வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனியின் வணிகச் சூழலை மதிப்பிடுக. (06 புள்ளிகள்)
- வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனி மீது உலகளாவிய வணிகச் சூழல் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை இரண்டு (02) வழிகளில் விபரிக்குக. (04 புள்ளிகள்)
- வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனிக்குத் தேவையான போக்குவரத்து முறைமை ஒன்றின் மூன்று (03) மூலகங்களைக் (elements) குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- வரையறுக்கப்பட்ட ஐயலத் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கம்பனிக்கான பயனுறுதிவாய்ந்த போக்குவரத்து முறைமை ஒன்றின் மூன்று (03) அனுகூலங்களைக் குறிப்பிடுக. (03 புள்ளிகள்)
- தொழில்முனைவின் நான்கு (04) சமூக, பொருளாதார நன்மைகளைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

செயல் வினைச்சொல் செவ்வை நிரல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
அறிவு (1)	விடயங்களையும் அடிப்படை எண்ணக் கருக்களையும் ஞாபகப்படுத்தல்	வரைக (Draw)	வரைபடம் அல்லது வரிப்படமொன்றைச் சமர்ப்பித்தல்
		தொடர்புபடுத்துக (Relate)	தர்க்கரீதியாக அல்லது காரணரீதியாக தொடர்புகளைத் தாபித்தல்
		கூறுக/ குறிப்பிடுக(State)	திட்டவட்டமாக அல்லது தெளிவாக விபரங்களை வெளிப்படுத்தல்
		அடையாளங்காண்க / இனங்காண்க (Identify)	கருத்திற்கொண்ட பின்னர் ஏற்பிசைவு செய்தல், தாபித்தல் அல்லது தெரிவுசெய்தல்
		நிரற்படுத்துக / பட்டியலிடுக (List)	தொடர்புபட்ட உருப்படிகளை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதுதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
முற்றடக்கம் (2)	யோசனைகள் மற்றும் தகவல்களை விபரித்தலும் தெளிவுபடுத்தலும்	ஏற்பிசைவு செய்க (Recognize)	அறிவு அல்லது சூழ்நிலை அனுபவத்தைப் பயன்படுத்தி செல்லுபடித்தன்மையை அல்லது அதன் இயலாமையைக் காட்டுதல்
		பொருள் விளக்குக / கருத்துக்கூறுக(Interpret)	விளங்கக்கூடிய அல்லது பரிச்சயமான பதங்களில் தெளிவுபடுத்தல்
		விளக்குக (Describe)	பிரதான அம்சங்களை எழுதுதலும் தொடர்பாடுதலும்
		விபரிக்குக (Explain)	உரிய விடயங்களைப் பயன்படுத்தி தெளிவான விவரணத்தை விபரமாகத் தெரிவித்தல்
		பொருள் வரையறை செய்க / வரைவிலக்கணப்படுத்துக(Define)	சரியான தன்மை, நோக்கு அல்லது பொருளைத் தருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பிரயோகம் (3)	புதிய சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தலும் பின்பற்றலும்	கணக்கிணக்கம் செய்க / இணக்கம் செய்க(Reconcile)	வேறொன்றுடன் ஒத்திருப்பதை / பொருந்தியிருப்பதை ஒப்புவித்தல்
		வரைக (Graph)	வரைபுகள் மூலம் குறித்துக்காட்டுதல்
		மதிப்பிடுக (Assess)	பெறுமதி, தன்மை, இயலுமை அல்லது தரத்தினைத் தீர்மானித்தல்
		தீர்க்கு (Solve)	கணிப்பீடுகள் அல்லது விளக்கங்கள் ஊடாக தீர்வைக் கண்டுபிடித்தல்
		தயாரிக்குக (Prepare)	குறித்த நோக்கத்திற்காக உரிய முறையில் தயார்படுத்தல்
		எடுத்துக்காட்டுடன் விவரிக்குக (Demonstrate)	உதாரணங்களுடன் நிறுவுதல் அல்லது வெளிக்காட்டல்
		கணிக்குக / கணிப்பிடுக (Calculate)	கணிதரீதியான கணிப்பீட்டுடன் கண்டறிதல் அல்லது கணித்தல்
		பிரயோகிக்குக (Apply)	நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பகுப்பாய்வு (4)	யோசனைகளுக்கிடையிலான தொடர்புகளை எழுதுதலும் பிரசினங்களைத் தீர்த்தலும்	தொடர்பாடுக(Communicate)	தகவல்களைப் பகிர்தல் அல்லது பரிமாறுதல்
		கருக்கமாகக் குறிப்பிடுக(Outline)	முக்கிய அம்சங்களின் தொகுப்பினைத் தருதல்
		வேறுபடுத்துக (Contrast)	வேறுபாடுகளைக் காட்டுவதற்காக ஆய்வுசெய்தல்
		ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகளை அறிவதற்காக ஆய்வுசெய்தல்
		கலந்தாய்வு செய்க / ஆராய்க (Discuss)	விவாதிப்புகள் மூலம் விபரமாக ஆய்வுசெய்தல்
		வித்தியாசப்படுத்துக / வகையிடுக (Differentiate)	சிலவற்றை வேறுபடுத்துகின்ற வித்தியாசங்களைக் காட்டுதல்
		பகுப்பாய்வு செய்க (Analyze)	தீர்வினை அல்லது பேறினை கண்டுபிடிப்பதற்காக விபரமாக ஆய்வுசெய்தல்

